

I.கோடிட்ட இடத்தை நிரப்புக:-

6X1=6

- 1.காந்தியடிகள் _____ ஆம் ஆண்டு தமிழ் நாட்டிற்கு வந்தார்.
- 2.காந்தியடிகளின் கருத்தாய்வுக் கூட்டம் _____ வீட்டில் நடைபெற்றது.
3. _____ அற்ற சமுதாயம் மலர வேண்டும் என்று காந்தியடிகள் உறுதி கொண்டார்.
4. மணிமேகலை _____ நகரைச் சேர்ந்தவர்.
5. உணவு கொடுத்தவர் _____ கொடுத்தவர் ஆவார்.
6. _____ உயிர்களுக்கு ஆதாரமாக விளங்குகிறது.

II.உரிய விடையை தேர்ந்தெடுத்து எழுதுக:

6X1=6

7. காந்தியடிகளைக் கவர்ந்த நூல் ____.
- அ. சிலப்பதிகாரம். ஆ. திருக்குறள். இ. வளையாபதி
8. அமுத சுரபி தோன்றும் திங்கள் ____
- அ. ஆனி ஆ. புரட்டாசி இ. வைகாசி
9. மணிமேகலையிடம் உரையாடியவர் ____
- அ. தீவதிலகை ஆ. கண்ணகி இ. ஆதிரை
10. ஆங்கில அரசு _____ என்னும் கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்தியது.
- அ. ரெளலட் சட்டம் ஆ. வெள்ளையனே வெளியேறு இ. சிப்பாய்கலகம்.
11. காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் ____.
- அ. தஞ்சாவூர் ஆ. மதுரை இ. கோவை
12. வாழ்வில் உயர கடினமாக _____ வேண்டும்.
- அ. பேச ஆ. உழைக்க இ. நடக்க

III. பொருத்துக:

6X1=6

- | | | |
|---------------------------|---|---------------------|
| 13. இலக்கிய மாநாடு | - | தெய்வம் |
| 14. தமிழ் நாட்டுக் கவிஞர் | - | அரிய வகை பாத்திரம். |
| 15. கோமுகி | - | மாதவி மகள் |
| 16. மணிமேகலை | - | பொய்கை |
| 17. அமுதசுரபி | - | பாரதியார் |
| 18. மணிமேகலா | - | சென்னை |

IV. அடிமாறாமல் எழுதுக:

[6]

19. அன்னை நாட்டின் எனத் தொடங்கும் பாரதம் அன்றைய நாற்றங்கால் பாடலை அடி மாறாமல் எழுதுக.

V. கீழ்க்காணும் குறுவினாக்களுள் எவையேனும் நான்கனுக்கு விடையளி:

4X2=8

20. தாராபாரதியின் பாடலில் குறிப்பிடும் கவிஞர்களின் பெயர்களை எழுதுக.
21. யாருக்குத் தொண்டு செய்ய வேண்டும்?
22. உழைக்கும் போது என்னவாக ஆகிறோம்?
23. இந்தியாவின் மேற்கு, கிழக்கு ஆகிய திசைகளை இணைத்துக் கவிஞர் காட்டும் காட்சியை எழுதுக.
24. இன்ப நிலை எப்போது வந்து சேரும்?

VI. கீழ்க்காணும் சிறுவினாக்களுள் எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி:

2X3=6

25. தாராபாரதி பாடலின் கருத்தைச் சுருக்கி எழுதுக.
26. பராபரக் கண்ணியில் தாயுமானவர் கூறுவன யாவை?
27. நீங்கள் நல்லவர் என்னும் இப்பாடல் விளக்கும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

VII. கீழ்க்காணும் குறுவினாக்களுள் எவையேனும் நான்கனுக்கு விடையளி:

4X2=8

28. காந்தியடிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் முதலில் ஏன் நுழையவில்லை?
29. காந்தியடிகளுக்குத் தமிழ் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்திய நிகழ்வைக் கூறுக.
30. அமுத சுரபியின் சிறப்பு யாது?
31. மணிமேகலை மன்னரிடம் வேண்டியது யாது?
32. மணிமேகலை பெற்ற அமுத சுரபி முதலில் யாரிடம் இருந்தது?

VIII. கீழ்க்காணும் சிறுவினாக்களுள் எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி:

2X3=6

33. காந்தியடிகளின் உடை மாற்றத்திற்குக் காரணமான நிகழ்வைப் பற்றி எழுதுக.
34. காந்தியடிகளுக்கும், தமிழுக்கும் உள்ள தொடர்பை எழுதுக:
35. கோமுகி என்பதன் பொருள் யாது?

IX. கீழ்க்காணும் பெருவினாக்களுக்கு எவையேனும் இரண்டு வினாக்களுக்கு

விடையளி: _____

2X4=8

36. நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு மாணவர்கள் செய்ய வேண்டியவை பற்றிச் சிந்தித்து எழுதுக.

37. காந்தியடிகளிடம் காணப்படும் உயர்ந்த பண்புகள் யாவை?

38. அறச் செயல்கள் என்று எவற்றையெல்லாம் கருதலாம்?

X. கீழ்க்காணும் உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி:

5X1=5

தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் விளையாட்டுகளுள் ஒன்று, ஏறுதழுவுதல். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். ஏறு தழுவுதல் என்பது காளையைத் தழுவி அதன் வீரத்தை அடக்குவதாகும். வளமான புல்வளம் கொண்ட முல்லை நிலமே ஏறு தழுவுதலுக்கு உகந்த நிலமாக விளங்கியது. பொங்கல் திருவிழா கொண்டாடப்படும் நாள்களில் ஏறுதழுவுதல் என்னும் இவ்விளையாட்டு நடத்தப்படுகிறது. ஊரிலுள்ள இளைஞர்கள் காளையை அடக்கித் தங்கள் வீரத்தை வெளிப்படுத்துகின்றனர்.

வினாக்கள்:-

39. வீரத்தைப் பறைசாற்றும் விளையாட்டு யாது?

40. ஏறு என்பது எதைக் குறிக்கும்?

41. ஏறு தழுவுதலுக்கு உகந்த நிலம் யாது?

42. பொங்கல் திருவிழா கொண்டாடப்படும் நாள்களில் _____ என்னும் இவ்விளையாட்டு நடத்தப்படுகிறது.

43. காளையை அடக்குவது யாருடைய வீரத்தை வெளிப்படுத்துகின்றன?

XI. கீழ்க்காணும் பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளி: 5X1=5

துள்ளி குதிக்கும் மீன் கடலிலே

வெள்ளியை வானத்தில் பார்த்ததே

மீனவன் வலை போட்டானே

வலையில் சிக்கிய மீனுமே

வெளியேற முயற்சி செய்ததே

நண்டு நண்பன் வந்ததே

வலையை வெட்டி விட்டதே

மீன் நன்றி சொல்லி சென்றதே!

வினாக்கள்:-

44. மீன்கள் எங்கு துள்ளின?

45. கடலில் வலை போட்டவன் யார்?

46. வலையை வெட்டியது எது?

47. மீன் எதற்கு நன்றி கூறியது?

48. இப்படாலுக்கேற்ற தலைப்பை எழுதுக.

XII. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: 5X1=5

49. தம் + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _____

அ. தம்முயிர் ஆ. தமதுயிர் இ. தம் உயிர்

50. 'தானென்று' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் _____

அ. தானெ+என்று ஆ. தான்+என்று இ. தா+ நென்று

51. மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு _____

அ. மாலத் தீவு ஆ. மணிபல்லவத்தீவு இ. இலட்சத் தீவு

52. நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____

அ.. நூல் + ஆடை ஆ. நூல்+லாடை இ. நூலா+ஆட

53. காந்தியடிகள் _____ அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்.

அ. நாமக்கல் கவிஞர்

ஆ. பாரதிதாசன்

இ. உ.வே. சாமிநாதர்.